



ஜூன் 19 ஆம் தேதியாகிய இன்று அனைத்து கல்லறைத் தோட்டங்களையும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மீண்டும் திறக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 19, 2020) – ப்ராம்ப்ட்டன் நகரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்து, மீட்சி பெறுவதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாக ஜூன் 19 ஆம் தேதியாகிய இன்று அனைத்து கல்லறைத் தோட்டங்களும் மீண்டும் திறக்கப்பட்டன.

கல்லறைத் தோட்டங்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7:30 மணி முதல் இரவு 9:00 வரை திறந்திருக்கும்.

நகர நிர்வாகமானது சமுதாயத்தினரின் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மிக தீவிரமாக கருதுகிறது, மற்றும் உடல்ரீதியான சமூக விலகல் நடவடிக்கைகள் இந்தக் கல்லறைத் தோட்டங்களில் நடைமுறையில் இருக்கும். வருகை தருபவர்கள் எல்லா நேரங்களிலும் ஒருவருக்கு ஒருவர் இரண்டு மீட்டர் (ஆறு அடி) தூரம் தள்ளியே இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள்

இறந்தவர் உடல் அடக்கம் செய்யப்படும் நேரங்களில் அதிகபட்ச பேர் அடங்கிய கூட்டம் சேர்ந்துவிட்டால், கல்லறைத்தோட்ட நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டுவிடும். உடல் அடக்கம் செய்யப்படும் சேவைகள் முடிந்த பின்னரே கதவுகள் மீண்டும் திறக்கப்படும்.

கல்லறைத்தோட்ட அலுவலகமானது, முன்பதிவின் பேரில் மட்டும் திறந்திருக்கும். இறந்தவர் உடல் அடக்கம் செய்யப்படுதல் மற்றும் உடல் அடக்கம் செய்யப்படும் இடம் விற்பனை ஆகிய அத்தியாவசிய சேவைகளும் முன்பதிவின் பேரில் மட்டும் வழங்கப்படும். முன்பதிவினைச் செய்துகொள்ள, குடியிருப்புவாசிகள் 905.874.2997 என்ற எண்ணை அழைக்கவும்.

கல்லறைத்தோட்ட உப விதி 83-2016 யின் படி நாய்கள் எதுவும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாது.

கோவிட் – 19 தொற்று பரவலுக்கு எதிராக உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கல்லறைத்தோட்டத்திற்கு வெளியிலேயே பார்வைக்கு வைக்கப்படும். ஏதேனும் பிரச்சனைகளை பற்றி புகார் அளிக்க விரும்பும் குடியிருப்புவாசிகள், கார்ப்பொரேட் செக்யூரிட்டி சர்வீசஸ் – ஜூ 905.874.2111 என்ற எண்ணில் அழைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ப்ராம்ப்ட்டன் கல்லறைத்தோட்டம் மற்றும் பெரும் கனவான்களுக்கான 25 கல்லறைத்தோட்டங்களை, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது நிர்வாகம் செய்து வருகிறது. ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள கல்லறைத்தோட்டங்கள் அடங்கிய பட்டியலை [இங்கே காணலாம்](#).



கோவிட்-19 (COVID-19) பாதுகாப்பு நடவடிக்கைகள்

குடியிருப்பு வாசிகள் இதுபோன்ற கிருமி நாசினி, கைகளைக் கழுவும் சுகாதார பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்து தங்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்; மற்றும் இருமுதல், தும்முதலின்போது தங்கள் முழங்கைகளில் முகம் புதைத்து இருமவோ தும்மவோ செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆபத்துக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பீல் பப்ளிக் ஹெல்த் மற்றும் ப்ராம்ப்ட்டன் அவசரநிலை மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றுடன் நெருக்கமாக செயல்படுகிறது. வழக்கமான புதுப்பிப்புகளுக்கு www.brampton.ca/covid19 ஐப் பார்வையிடவும் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மற்றும் ரீஜன் ஆஃப் பீல் அமைப்பை அணுக 311 என்ற எண்ணை அழைக்கவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“நகரத்தில் உள்ள கல்லறை தோட்டங்களை மீண்டும் திறப்பது என்பது ப்ராம்ப்ட்டன் நகரை மீண்டும் திறந்து மீட்சி பெற வைப்பதற்கான எங்கள் திட்டத்தின் ஒரு முக்கியமான படியாகும்.

குடியிருப்பு வாசிகளுக்கு, குறிப்பாக அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இது எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். குடியிருப்பு வாசிகளின் தேவைகள் மற்றும் சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம்.”

- *பேட்ரிக் ப்ரவுன், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“மீண்டும் திறத்தல் மற்றும் மீட்புக்கான செயற்குழு மூலம், எங்கள் வசதி அமைப்பு கட்டிடங்கள் மற்றும் உபயோகிப்புக்கான வசதிகளை, மீண்டும் திறப்பதற்கான அனைத்தையும் அடக்கிய அணுகுமுறையை உறுதி செய்வதற்காக, சமூகத்தினருடன் தொடர்ந்து அர்த்தமுள்ள விவாதங்களை மேற்கொண்டு வருகிறோம். நகரின் இந்த முக்கியமான சேவையை, பாதுகாப்பான முறையில் வழங்க, இந்த கல்லறைத் தோட்டங்களை நாங்கள் மீண்டும் திறக்கிறோம், இது குடியிருப்பு வாசிகள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூற உதவுகிறது.”

- *மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4 தலைமைப் பொறுப்பு, மீண்டும் திறத்தல் மற்றும் மீட்சி பெறுவதற்கான பணிக்குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“நகர சேவைகள் மற்றும் வசதி அமைப்புக்களை பாதுகாப்பாக மீண்டும் திறப்பது என்பது, ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கும் எங்கள் ஊழியர்களுக்கும் முதன்மையான விஷயமாகும். நகர சேவைகளை பொதுமக்களுக்கு பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் மீண்டும் திறப்பதை உறுதி செய்வதற்கு, தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம்.”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்*



BRAMPTON

Service and Information Update

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுத்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca